



## **RAVI KUMAR DISTILLERIES LIMITED**

Regd. Office : C-9, C-10, Industrial Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry - 605 009.

Phone : 0413 - 2244007, 2248888, 2248887 E-mail : cs@ravikumardistilleries.com

Website : www.ravikumardistilleries.com CIN No. : L51909PY1993PLC008493, GSTIN : 34AABCR4195D1ZJ

RKDL/2022

Date: 24.02.2022

To Secretary Listing Department <b>BSE Limited</b> Department of Corporate Services Phiroze Jeejeebhoy Dalal Street, Mumbai - 400001.	To Secretary Listing Department, <b>National Stock Exchange of India Limited</b> Exchange Plaza, Bandra Kurla Complex, Mumbai - 400050.
<b>Scrip Code: 533294</b>	<b>Scrip Code: RKDL</b>

Dear Sir,

**SUB: NEWSPAPER CUTTING OF NOTICE OF BOARD MEETING AND UN-AUDITED FINANCIAL RESULTS APPROVED IN A BOARD MEETING DATED 14.02.2022**

With reference to notice of board meeting held on 14.02.2022 for approval of un-audited financial results for the quarter and nine months ended 31<sup>st</sup> December 2021 and un-audited financial results for the above period uploaded on the website of stock exchange(s) and on website of the company and published in English and Tamil Newspaper, please find attached herewith newspaper cutting of notice of board meeting and un-audited financial results for the quarter and nine months ended 31<sup>st</sup> December 2021.

Kindly take the same in your records.

Thanking you,

For RAVI KUMAR DISTILLERIES LIMITED

  
R. V. RAVIKUMAR  
MANAGING DIRECTOR

DIN: 00336646

Encl: As above





**RAVI KUMAR DISTILLERIES LIMITED**  
 CIN: L51909PY1993PLC008493  
 Regd. Office: C-9, C-10, Industrial Estate,  
 2<sup>nd</sup> Main Road, Thattanchavady,  
 Puducherry - 605 009.

**NOTICE**

**Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation 2015**

Notice is hereby given that the Meeting of the Board of Directors of the Company will be held on **Monday, 14<sup>th</sup> February, 2022, *inter alia***, to consider and to take on record the Un-Audited Financial Results for the quarter and nine months ended 31<sup>st</sup> December, 2021.

Further pursuant to the provisions of SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015, as amended and in continuation to our letter dated 28<sup>th</sup> December 2021, the "Trading Window" will remain closed for "Designated Persons" of the Company from 1<sup>st</sup> January, 2022 to till the end of 48 hours after the announcement of Un-Audited Financial results for the quarter and nine months ended 31<sup>st</sup> December, 2021.

The Notice is also available at investors section of the Company's website: [www.ravikumardistilleries.com](http://www.ravikumardistilleries.com) and Corporate Announcement section of NSE and BSE websites.

**For Ravi Kumar Distilleries Limited**  
 Sd/- R.V.Ravikumar  
 Place: Puducherry Managing Director  
 Date: 05.02.2022 DIN: 00336646

**Business Standard**  
**CHENNAI EDITION**

Printed and Published by S Jayaram on behalf of Business Standard Private Limited and printed at MNS Printers Private Ltd, 76/1, Noombal Village, Poonamallee High Road, Velappanchavadi, Chennai-600 077 and published at Business Standard Private Limited, C/O Regus Citi Centre, Level 6, 10/11, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004  
 Editor - Shailesh Dobhal

RNI No:70127/1998

Readers should write to the editor at [feedback@bsmail.in](mailto:feedback@bsmail.in)  
 Ph:044-24322608, Fax: +91-44-24320094

For Subscription and Circulation enquiries please contact:  
**Ms. Mansi Singh**  
**Head-Customer Relations**  
 Business Standard Private Limited,  
 H/4 & 1/3, Building H, Paragon Centre, Opp. Birla Centurion, PB.Marg, Worli, Mumbai - 400013  
**E-mail: subs\_bs@bsmail.in**  
**or sms, REACHBS TO 57575**

**DISCLAIMER** News reports and feature articles in Business Standard seek to present an unbiased picture of developments in the markets, the corporate world and the government. Actual developments can turn out to be different owing to circumstances beyond Business Standard's control and knowledge. Business Standard does not take any responsibility for investment or business decisions taken by readers on the basis of reports and articles published in the newspaper. Readers are expected to form their own judgement. Business Standard does not associate itself with or stand by the contents of any of the advertisements accepted in good faith and published by it. Any claim related to the advertisements should be directed to the advertisers concerned.

Unless explicitly stated otherwise, all rights reserved by M/s Business Standard Pvt. Ltd. Any printing, publication, reproduction, transmission or dissemination of the contents, in any form or by any means, is prohibited without the prior written consent of M/s Business Standard Pvt. Ltd. Any such prohibited and unauthorised act by any person/legal entity shall invite civil and criminal liabilities.

**No Air Surcharge**

**"To excel in Post-Graduate Management Education, Research and Practice"**

The T A Pai Management Institute (TAPMI) is a centre of excellence located in the international university town, Manipal (Karnataka), with over 30 years of experience and the mission - to excel in post-graduate management education, research and practice. TAPMI is amongst a select group of B-Schools in India to achieve the coveted double crown by being accredited by the Association to Advance Collegiate School of Business (AACSB) as well as the Association of MBAs (AMBA).

TAPMI's programs include Post-Graduate Diploma in Management (PGDM), PGDM-Banking and Financial Services, PGDM-Human Resources, and PGDM-Marketing. Research is central to the vision of TAPMI. We aim to promote and raise the standard of management research in the country through publications in world-class academic journals, focusing on practice-oriented research.

TAPMI encourages its faculty and doctoral scholars to publish journals listed under ABDC (Australian Business Deans Council) Quality List. TAPMI is ranked 32<sup>nd</sup> among top B-Schools in India in the rankings announced by NIRF India Rankings 2021. TAPMI is committed to creating a vibrant student-centred environment to nurture talented and ethical business leaders for the 21st century. Our programs offer not only seminal courses but also state-of-the-art courses in the field of management. Our programs are different as we provide both theoretical underpinnings as well as the practice of management, and most importantly, we continually innovate our curriculum. The pedagogical approach followed at TAPMI encourages analytical thinking and creativity. Whilst the curriculum at TAPMI is rigorous and experiential, we provide several opportunities (student clubs, committees, Young Leaders Program) for active involvement and growth of students. The Young Leaders Program (YLP) is a unique opportunity for PGDM students to become exceptional future leaders. Candidates are selected based on their academic performance, communication skills, critical thinking, self-assessment, and evaluation. Students selected for this component can work as an executive assistant with a CXO-level functionality of renowned companies.

We introduce our students to the social enterprise and development space through a course called Society Environment Values and Attitudes (SEVA). Students spend between 75-100 hours on the ground devising solutions to management issues faced by small and micro-entrepreneurs, NGOs and the District Administration in delivering various government schemes, primarily connected to economic empowerment. SEVA students also actively explore opportunities to connect small scale producers to mainstream value chains. TAPMI wants its students to understand the societal context; the course creates an opportunity to think beyond the self. We have completed 41 community outreach projects in our local communities for the year 2020-21. In addition to the SEVA course, we also run a course called Social Innovation Challenge (SOCH). This course is open only to the top 8 teams of the SEVA course. SOCH teams make deep dives into the specific issues they are dealing with and create advanced prototypes and business plans. They receive support in the form of a small grant, advanced mentorship and regular contact with experts and practitioners in the field. SOCH is structured as a three-credit course and is positioned in the fourth term of the program.

The PGDM (Core) program is TAPMI's flagship program. Over the last three decades, the program has innovated along multiple dimensions. TAPMI has always placed a premium on experiential learning, and this is reflected in our investment in world-class simulations, case material, platforms like Bloomberg and Reuters terminals, to name a few. The key initiatives include: (a) MOOC Course Integration; (b) International Immersion; (c) Extended industry interface; and (d) Leadership development.

We offer team building and outbound activity as part of the induction process of all programs. These activities focus on collaboration, team-building, and informal bonding, creating a culture of trust among program participants. Program participants are encouraged to go outside their comfort zone during this process by actively participating in a combination of indoor and outdoor activities.

We want to develop leaders with tenacity, courage, hope, and vision. We want program participants to broaden their horizons, experiment, make mistakes and learn from them. With this important objective in mind, we offer a design thinking sprint as part of the induction process. The ten-hour design thinking sprint encourages flexibility, creativity, collaboration, and social responsibility.

The PGDM (BKFS) program is a highly regarded program in the Banking and Finance industry. The program is aligned to the CFA (CBOK), and we are the only B-School in India to be accepted as an Academic Partner of GARP. In 2018, we launched the PGDM (HR) program for aspirants genuinely interested in a career in HR. The program has been designed in collaboration with the Society of Human Resource Management (SHRM). The main takeaway of the program is that upon successful completion, one should be able to handle the complex challenges in managing people and organisations.

We are the first B-School in India to offer a PGDM program with a focus on marketing and sales. The role of a Chief Sales Officer (CSO) has changed dramatically in the last decade. It is now a commonplace observation that buyers do not buy the same way, and a CSO is expected to manage several complex internal and external factors. Our intent is to create world-class sales professionals.

At TAPMI, the class size is small, and thus, faculty can provide a personalised approach. Professors actively encourage students to come forward with their views and ideas. We create a magnificent student-centred environment (close-knit TAPMI community) and provide an intellectually stimulating experience. TAPMI faculty are also outstanding researchers with publications in world-class academic journals, and many have an excellent combination of industry and academic experience. We are committed to creating ethical business leaders; and thus, we provide a multidimensional experience to each TAPMIAN. For instance, our Leadership Assessment and Development Centre (LADC) exposes students to different styles of leadership experience.

TAPMI also has a history of running executive programs and corporate training including short-term programs in areas like leadership and change management, marketing, governance, finance, operations and HR for organisations from different sectors including LIC, IOC, IICI, Piaggio motors, ISRO, HP Global Soft, MRPL, M-source, and Manipal University.

The emerging new vision of TAPMI envisages a great emphasis on academic research. There are high expectations from the faculty, to publishing in quality journals. Going forward, research visibility and outcomes would be the major vehicle to enhance our quality rankings and making our presence felt in global rankings. Intellectual contributions (IC) of TAPMI faculty members represent a cross-sectional contribution to the institute and in each functional area. These ICs include publications in peer-reviewed journals (PRJ) (with the preference to those listed by ABDC), conference proceedings, cases, textbooks, working papers and other intellectual contributions selected by the institute. TAPMI is an advanced signatory of UNPRME and has introduced sustainability aspects in the course curriculum, research, student and industry engagement following the six principles of PRME - Purpose, Values, Method, Research, Partnership, and Dialogue.


We are fully committed to creating industry-relevant graduates and business leaders for the future. Our programs offer not only seminal courses but also state-of-the-art courses in the field of management. We provide both the theoretical underpinnings as well as the practice of management with experiential learning courses such as SMIC, SEVA and BrandScan. SMIC, perhaps is the only course offered in any B-schools in the country, where the students can learn from investing in the real stock market. The pedagogical approach followed at TAPMI encourages analytical thinking and creativity.

We are mobilising the (financial) resources to make these changes, backed by the relevant technology and platforms. We have come up with 14 interactive classrooms and have bought 25 CISCO WEBEX licenses. At TAPMI, we consider excellent placements as a logical conclusion of our rigorous academic processes. Therefore, we have redesigned our PGDM Programs with flexible learning at its core to ensure increased industry alignment. This includes - regular industry inputs via advisory panels, a new basket of electives (sectoral/contemporary concepts) based on industry inputs; increased co-teaching and delivery of courses in the second year; extended internships, student onboarding in term 6; industry specified and designed courses on offer in term six and recruiter specified courses via COURSERA to strengthen onboarding.

If you believe in learning beyond the classroom, wish to work with talented individuals and high achievers; be a part of the distinguished TAPMI alumni, then TAPMI-PGDM is for you.

**ADVERTORIAL**



 <b>RAVI KUMAR DISTILLERIES LIMITED</b> CIN: L51909PY1993PLC008493 Regd. Office: C-9, C-10 Industrial Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry - 605 009. Ph : 0413-2244007, 2248888, 2248887, E-mail: cs@ravikumardistilleries.com Web site : www.ravikumardistilleries.com				
<b>Extract of Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended 31st December, 2021</b> (Rs. In Lacs)				
Sl. No.	Particulars	Quarter ended 31.12.2021 (Unaudited)	Nine Months ended 31.12.2021 (Unaudited)	Quarter ended 31.12.2020 (Unaudited)
1	Net Sales / Income from Operations	850.78	1178.78	0.00
2	Net profit/Loss for the period (before tax, Exceptional and/or Extraordinary Items*)	(117.63)	(507.16)	(101.09)
3	Net profit/Loss for the period (before tax after Exceptional and/or Extraordinary Items*)	(953.50)	(1,343.03)	(101.09)
4	Net profit after tax, Exceptional and Extraordinary Items	(953.50)	(1,342.28)	(101.09)
5	Total Comprehensive Income After Tax	(953.50)	(1,342.28)	(101.09)
6	Equity Share Capital	2400.00	2400.00	2400.00
7	*Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	N.A.	N.A.	N.A.
8	EPS (for continuing and discontinued operations)			
	Basic	(3.97)	(5.59)	(0.42)
	Diluted	(3.97)	(5.59)	(0.42)


**Notes :** 1. The above is an Extract of the detailed format of quarter and Nine months ended results filed with the stock exchanges under Regulation 33 of the Securities and Exchange Board of India (listing obligations and disclosure requirements) Regulations, 2015. The full format of the Quarter and Nine months ended Unaudited Financial Results 31.12.2021 are available on the websites of the Stock Exchange(s) and the company's website at [www.ravikumardistilleries.com](http://www.ravikumardistilleries.com).  
 2. \*Exceptional Items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules.

For **Ravi Kumar Distilleries Limited**  
**R.V. RAVIKUMAR**  
 Managing Director  
 DIN : 00336646

Place : Puducherry  
 Date : 14.02.2022

 <b>M.P. MADHYA KSHETRA VIDYUT VITARAN CO. LTD.</b> (Govt. of M.P. Undertaking) Nishtha Parisar, Bijalae Nagar, Govindpura, Bhopal-23 Ph. : 0755-2602033-36, Fax : 2589821, 2586636 Ref.: MD/MK/04/Abgd.NIT/2794 Date : 15.02.2022					
<b>TENDER NOTICE</b>					
MPMKVVCL, Bhopal, invites following bids from Original Equipment Manufacturers/Authorized Partners of OEM only through e-tendering.					
Tender Specification Number	Particulars	Approx. value (Rs. lakh)	Tender Fee inclusive of GST (in Rs.)	Date of Pre-Bid Conference at 3:30PM	Date of opening of tender at 3:30 PM
MD/MK/04/748	Supply & Installation of Web Security Solution under MPMKVCL, Bhopal	131.35	5900.00	21.02.22	28.02.22
Other details are available on Company website <a href="https://portal.mpcz.in">https://portal.mpcz.in</a> & <a href="https://mptenders.gov.in">https://mptenders.gov.in</a>					
M.P. Madhyam/103692/2022 // SAVE ELECTRICITY //				<b>CHIEF GENERAL MANAGER (PROC.)</b>	

(This is only an advertisement for information purposes and is not a prospectus announcement)



# EKENNIS SOFTWARE SERVICE LIMITED

Corporate Identification Number: U72900KA2019PLC122003

Our company was originally incorporated as a One Person Company under the name "Ekennis Software Service (OPC) Private Limited" under the provisions of the Companies Act, 2013 and certificate of incorporation was issued by the Registrar of Companies, Central Registration Centre, Manesar on February 28, 2019. The status of our Company was changed to public limited and the name of our Company was changed to "Ekennis Software Service Limited" vide Special Resolution passed by the shareholders at the Annual General Meeting of our Company held on November 05, 2021. The fresh certificate of incorporation consequent to conversion was issued on January 04, 2022 by the Registrar of Companies, Bangalore. The Corporate Identification Number of our Company is U72900KA2019PLC122003. For further details on incorporation and registered office of our Company, see "History and Certain Corporate Matters" beginning on page 116 of the Prospectus.

**Registered Office:** 2nd Floor, Concord Anthuriums, Neeladri Road No. 49,50,51, Dodathogur Vill, Electronic City, Bangalore – 560 100, Karnataka, India  
**Contact Person:** Ms. Sonali, Company Secretary and Compliance Officer  
**Tel No.:** 080 – 4114 5095 | **Email:** [info@ekennis.com](mailto:info@ekennis.com) | **Website:** [www.ekennis.com](http://www.ekennis.com)

**PROMOTER OF OUR COMPANY: MS. MANISHA SHARMA**

**THE ISSUE**

**PUBLIC ISSUE OF 4,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH ("EQUITY SHARES") OF EKENNIS SOFTWARE SERVICE LIMITED ("EKENNIS" OR THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹72/- PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹62/- PER EQUITY SHARE (THE "ISSUE PRICE"), AGGREGATING TO ₹ 288.00 LAKHS ("THE ISSUE"), OF WHICH 22,400 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH FOR CASH AT A PRICE OF ₹ 72/- PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹62/- PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 16.13 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.E. NET ISSUE OF 3,77,600 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH AT A CASH PRICE OF ₹72/- PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹62/- PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 271.87 LAKHS IS HERINAFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 28.57% AND 26.97%, RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.**

**THE FACE VALUE OF THE EQUITY SHARE IS ₹10/- AND  
 THE ISSUE PRICE IS 7.2 TIMES OF THE FACE VALUE OF THE EQUITY SHARES**

THIS ISSUE IS BEING MADE IN TERMS OF CHAPTER IX OF THE SECURITIES EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018 (THE "SEBI (ICDR) REGULATIONS"), AS AMENDED. THIS ISSUE IS A FIXED PRICE ISSUE AND ALLOCATION IN THE NET ISSUE TO THE PUBLIC WILL BE MADE IN TERMS OF REGULATION 253(2) OF THE SEBI (ICDR) REGULATIONS, AS AMENDED.

**ISSUE OPENS ON: MONDAY, FEBRUARY 21, 2022  
 CLOSING ON: THURSDAY, FEBRUARY 24, 2022**

**FIXED PRICE ISSUE AT ₹ 72.00 PER EQUITY SHARE  
 MINIMUM APPLICATION SIZE OF 1,600 EQUITY SHARES AND IN MULTIPLES OF 1,600 EQUITY SHARES THEREAFTER**

Simple, Safe, Smart way of Application- Make use of it!!!

**ASBA** \*Application Supported by Blocked Amount (ASBA) is a better way of applying to issues by simply blocking the fund in the bank account, investors can avail the same. For further details check section on ASBA below.  
**Mandatory in Public Issues from January 01, 2016. No cheque will be accepted.**

திருவள்ளூர் அலுவலகம்  
அலுவலர்கள்  
இருக்கிறார்கள்.  
தர்வை வைத்துதான்  
வேண்டிய அவசியம்  
நடைபிடிக்கவேண்டும்.  
என்பதே 2016-ம்  
க. அரசாங்கத்தால்  
தான். அந்த  
016-ம் ஆண்டு  
இருந்த  
திருப்புகைவித்தார்.  
7-ம் ஆண்டுக்கான  
5ாட்டுக்கு விலக்கு  
ள் மறுக்கவில்லை.  
தொடர்ந்து காட்டி  
வை நடத்தாமல்  
ஆனால், அடிமை  
அரசாங்கம் 2017  
ராமல் நீட் தேர்வைத்  
டுக் கொண்டதுதான்  
வனக்கும் காரணம்.

**திருப்போம்**  
திருப்போம் நாம்  
கவர்னர் திருப்பி  
சட்டமசோதாவை  
வற்றி அவருக்கு  
க்கிறோம். நீட்  
ரங்க மாட்டோம்.  
தமிழ்நாட்டுக்கு  
ம் எது வந்தாலும்  
டாம்.  
றியே நித்தமும்  
க அரசாங்கம்  
நடக்கிறது.

வைக்கப்பட்டிருந்த 25 வயது உடைய  
பெண்ணின் சடலத்தை கண்டு  
அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து  
தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சதவீதமும் பெற்றுள்ளனர். பரதம்  
மோடி முதலிடத்தை தொடர்ச்சியாக  
மூன்றாவது ஆண்டாக பிடித்துள்ளார்.

**ரவி குமார் டிஸ்டிலரீஸ் லிமிடெட்**  
CIN: L51909PY1993PLC008493  
பதிவு அலுவலகம்: C-9, C-10,  
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், 2வது பிரதான சாலை  
தட்டாச்சாலை, புதுச்சேரி - 605 009.

**அறிவிப்பு**  
SEBI பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும்  
தேவைகளை வெளியிடுதல் விதிகள்  
2015 ன் விதி 29 மற்றும் 47ன்படி  
31-12-2021 அன்றுள்ள முடிந்த காலாண்டு  
மற்றும் 9 மாதங்களுக்கான சம்பளமீட்டின்  
தணிக்கை செய்யப்படாத நிதிநிலை  
முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் பெற்று  
பதிவுக்கு எடுத்துக்கொள்வதற்காக  
சம்பளமீட்டின் இயக்குனர்கள் குழு கூட்டம்  
14-02-2022 திங்கள் சிழமையன்று  
நடைபெற உள்ளது என்று இதன் மூலம்  
அறிவிக்கப்படுகிறது.  
28-12-2021 தேதியிட்ட எங்களது  
கடிதத்திற்கு இணங்க 2015 SEBI ன்  
திருத்தப்பட்ட மற்றும் தொடர்ச்சியாக  
விதிமுறைகளின்படி உள்ளவர்க்கு தலை  
31-12-2021 அன்றுள்ள முடிந்த காலாண்டு  
மற்றும் ஒன்பது மாதங்களுக்கான  
தணிக்கை செய்யப்படாத நிதிநிலை  
முடிவுகள் அறிவிப்புக்கு பிறகு 01-01-2022  
முதல் 48 மணி நேரம் வரை நிறுவனத்தில்  
(நியமிக்கப்பட்ட நபர்களுக்கான) வர்த்தக  
சாளரம் மூடப்பட்டிருக்கும்.  
மேலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட  
தகவல்களை சம்பளமீட்டின் இணையதளம்:  
www.ravikumardistilleries.com என்ற  
இணையதளத்திலும், NSE மற்றும் BSE  
இணையதளங்களின் காண்ப்புறே அறிவிப்பு  
பிரிவில் இந்த அறிவிப்பை காணலாம்.

ரவி குமார் டிஸ்டிலரீஸ் லிமிடெட்  
ஓபன்- R.V. ரவி குமார்  
நிர்வாக இயக்குனர்  
தேதி : 05-02-2022 DIN: 00336846

**ஹை எனர்ஜி பேட்டரீஸ் (இந்தியா) லிமிடெட்**  
CIN: L36999TN1961PLC004806  
(ஐஎஸ்டி 9001:2015 மற்றும் ஐஎஸ்டி 14001 : 2015 கம்பெனி)  
பதிவு அலுவலகம்: "எஸ்வின் ஹவுஸ்", 13, பழைய மகாபலிபுரம் ரோடு, பெருங்குடி, சென்னை-600 096.  
தொலைபேசி: 044-24960335, இமேயில்: investor@highenergyttd.com.

**31 டிசம்பர், 2021ல் முடிந்த காலாண்டு/ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத  
தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை**

விவரங்கள்	முடிந்த காலாண்டு 31.12.2021 (தணிக்கை பெறாது)	முடிந்த காலாண்டு 30.09.2021 (தணிக்கை பெறாது)	முடிந்த காலாண்டு 31.12.2020 (தணிக்கை பெறாது)	முடிந்த 9 மாதங்கள் 31.12.2021 (தணிக்கை பெறாது)	முடிந்த 9 மாதங்கள் 31.12.2020 (தணிக்கை பெறாது)	முடிந்த 9-மாத காலாண்டு 31.12.2021 (தணிக்கை பெறாது)
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	1872.69	2652.03	2055.32	5404.84	5488.66	7785.41
காலத்திற்கான தீர் வரம்/(நஷ்டம்) (வரி மற்றும் விலக்கு மற்றும் /அல்லது அசுதரண அமிட்டங்களுக்கு முன்)	437.11	1197.34	805.38	1793.84	1886.99	2398.82
வரிக்கு முன் காலத்திற்கான தீர் வரம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் /அல்லது அசுதரண அமிட்டங்களுக்கு முன்)	437.11	1197.34	605.38	1793.84	1886.99	2398.82
வரிக்கு முன் காலத்திற்கான தீர் வரம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் /அல்லது அசுதரண அமிட்டங்களுக்கு முன்)	321.04	881.19	417.71	1319.84	1318.54	1832.93
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வருமானம்/(நஷ்டம்) (வரிக்கு முன்) மற்றும் தீர் விரிவான வருமானம் (வரிக்கு முன்) உட்பட அடங்கியது)	303.61	873.88	425.80	1314.13	1343.36	1817.94
சம்பளம் குறைபாடு	179.28	179.28	179.28	179.28	179.28	179.28
இதர நன்மை (மறுபரிசீலனை நிகரம்)கடத்தல்கள் தணிக்கையின் நிதிநிலை அறிக்கையில் உள்ளபடி						4014.36
பாங்கு ஒன்றுக்கான சம்பந்தமில்லாத (வருடநிதிநிலை) (ஒருதரன் வதிப்பு ரூ.10/- அடிப்படையில் கணிக்கப்பட்ட						
அடிப்படையில்	17.89	49.15	23.30	73.82	73.55	102.24
கூடுதலாக	17.98	49.15	23.30	73.82	73.55	102.24

குறிப்பு:  
1. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ், ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தரக்கல் செய்யப்பட்ட காலாண்டு/ஒன்பது  
மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தில் கருக்கமரக மேற்கண்டவை உள்ளது. காலாண்டு/ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின்  
முழுமைகள் வடிவம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com உள்ளது. சம்பளமீட்டின் இணையதளம் www.highenergyttd.com இல் நிதி பிரிவின் கீழ்  
அணுகல் உள்ளது.  
2. முந்தைய காலாண்டுத்திற்கான பரிசீலிப்பாக்கம் மேலவையின் திட்டமிடலில் பின்பும் தொகுக்கப்பட்டிருக்கலாம்.  
3. மேற்காலில் தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகள் 5 பிப்ரவரி 2021 முதல் நடைபெற்ற அத்தக கூட்டங்களில் தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு  
ஒப்புதல்கள் குழுமால் அனுமதிக்கப்பட்டது. நிறுவனத்தின் ஸ்டாஃப்மீட்டின் தணிக்கையாளர்கள் நிதிநிலை முடிவுகளின் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வை  
மேற்கொண்டிருக்கலாம்.  
4. ஸ்டாஃப்மீட்டின் செயல்பாடுகள் தொடர்பு திறத்தப்பட்டுள்ளன.

(குழுவின் ஆணையப்படி)  
ஹை எனர்ஜி பேட்டரீஸ் (இந்தியா) லிமிடெட்  
இடம் : சென்னை  
14/02/2022



